

ஜே.ஆர். ஜெயவர்தன வரலாற்று ஆராய்ச்சி, சுவடிகள் மற்றும் நூலக நிலையம் - 2014

ஜே.ஆர். ஜெயவர்தன வரலாற்று ஆராய்ச்சி, சுவடிகள் மற்றும் நூலக நிலையத்தின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல்கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள், ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களையும் உள்ளடக்கிய 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1988 இன் 77 ஆம் இலக்க ஜே.ஆர். ஜெயவர்தன நிலைய அதிகாரச்சட்டத்தின் 7(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் நிலையத்தின் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமான உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தீர்மானித்தல் மற்றும் அமுல்படுத்துதல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000-1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்க நெறி வேண்டுகளுடன் நான் இணங்கி

நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிலையத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிலையத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக கருத்தில் கொள்ளவில்லை. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து ஜே.ஆர். ஜெயவர்தன வரலாற்று ஆராய்ச்சி, சுவடிகள் மற்றும் நூலக நிலையத்தின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 கணக்கீட்டுக் கொள்கை

கணனிகளுக்காக 10 சதவீத பெறுமானத்தேய்வு ஏற்பாடு செய்யப்படுகின்றமை கணக்கீட்டுக் கொள்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் சொத்தின் பயன்தரு ஆயுட்காலத்தைக் கவனத்தில் கொள்ளும் போது பெறுமானத்தேய்வு விகிதத்தின் தன்மை தொடர்பாக கணக்காய்வின் போது சிக்கல் வாய்ந்ததாக இருந்தது.

2.2.2 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்கள்

பின்வரும் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன.

(அ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் இல. 02

ஆண்டின் போது காசு உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சல் என்பன பிரதிபலிக்கும் வகையில் நியமங்களுக்கு இணங்க காசுப்பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட்டிராததுடன் காசு மற்றும் காசுக்குச்

சமமானவைகளாகக் கருதவேண்டிய சில்லறைக் காசு மீதி முதலீட்டு செயற்பாடாகக் காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஆ) இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமம் இல. 7

நிலையான சொத்தொன்று பயன்படுத்துவதற்கு தகுதியான நிலைக்கு உள்ளாகிய சந்தர்ப்பத்திலிருந்து பயன்தரு ஆயுட்காலம் முழுவதும் கிரமமான அடிப்படையில் பெறுமானத்தேய்வு செய்யவேண்டியிருந்த போதிலும் அதற்கு முரணாக சொத்துக் கொள்வனவு செய்யப்பட்ட ஆண்டில் பெறுமானத்தேய்வு செய்யாமை என்ற அடிப்படையில் கணக்குகள் தயாரிக்கப்பட்ட காரணத்தால் ஆண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களுக்காக ரூபா 253,559 தொகையான பெறுமானத்தேய்வு குறைவாகக் காண்பிக்கப்பட்டிருந்தது.

2.2.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) ரூபா 469,288 கிரமமான தொழிலாளர் இளைப்பாறுவதற்கான கட்டிடத்தை அகற்றி அதற்குப் பதிலாக புதிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் பழைய கட்டிடத்தின் கிரயத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிராததுடன் அதற்காக மீளாய்வாண்டின் போது ரூபா 26,693 தொகை பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்தது.

(ஆ) காணி மற்றும் கட்டிடங்களின் பெறுமதி தனித்தனியாக இனங்கண்டு கணக்கு வைக்கப்படாமையினால் பெறுமானத்தேய்விற்கு உட்படாத காணிக்காகவும் 5 சதவீதப்படி பெறுமானத்தேய்வு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

(இ) நிலையத்துடன் இணைக்கப்பட்ட தனியார் கம்பனியில் 2008 ஆம் ஆண்டில் ரூபா 5 மில்லியன் முதலீடு செய்யப்பட்டிருந்ததுடன் அந்தக் கம்பனி மூடப்பட்டு நிலையத்தின் முதலீட்டிற்காக ரூபா 700,000 தொகை மீளளிப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த முதலீடு மேலும் தேறாததாகக் காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்குப் பதிலாக போதியளவான ஒதுக்கீடுகளைச் செய்வதற்கோ அல்லது

கணக்குகளில் வெளிப்படுத்துவதற்கோ நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்தவேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2011 ஆம் ஆண்டு முதல் நிலையத்தினால் செலுத்த வேண்டிய ரூபா 396,471 தொகையான கணக்காய்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2013 ஆம் ஆண்டு முதல் கிடைக்க வேண்டிய வாடகை ரூபா 2,063,697 தொகையை மீளாய்வாண்டின் இறுதிவரை அறவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமை

பின்வரும் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள்,
பிரமாணங்கள்
முதலியவற்றுடனான தொடர்பு

இணங்காமை

(அ) இலங்கை சனநாயக
சோசலிசக் குடியரசின்
நிதிப்பிரமாணம்

(i) நிதிப்பிரமாணம் 371

ஒரு தடவையில் வழங்கக்கூடிய ரூபா 20,000
செயல்நிமித்த உப கட்டுநிதி எல்லையை விஞ்சி
பதவிநிலைத் தரமல்லாத இரண்டு
உத்தியோகத்தர்களுக்கு மீளாய்வாண்டின் போது

- ரூபா 3 மில்லியன் கூட்டுத்தொகையான முற்பணம் அவ்வப்போது வழங்கப்பட்டிருந்ததுடன் ஒரு முற்பணம் தீர்க்கப்படுவதற்கு முன்னர் மீண்டும் அதே தினத்தில் அந்த உத்தியோகத்தருக்கே சில முற்பணங்கள் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டன.
- (i) நிதிப்பிரமாணம் 396(ஈ) வழங்கப்பட்டிருந்தும் கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்கப்படாத 06 மாதங்களை விஞ்சிய ரூபா 45,800 பெறுமதியான காசோலை தொடர்பாக நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) இலங்கை சனநாயக உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக நீர் மற்றும் சோசலிசக் குடியரசின் தாபன மின்சாரக் கட்டணம் குடியிருக்கின்ற விதிக்கோவையின் XIX ஆம் உத்தியோகத்தரால் செலுத்தப்பட வேண்டிய அத்தியாயத்தின் 5.8 ஆம் போதிலும் 2014 சனவரி முதல் திசெம்பர் வரை பிரிவு உத்தியோகபூர்வ இல்லங்களின் நீர் மற்றும் மின்சாரத்திற்காக நிலையத்தால் ரூபா 58,776 தொகை செலுத்தப்பட்டிருந்தது.
- (இ) திறைசேரிச் சுற்றுநிருபம்

- (i) 1978 திசெம்பர் 19 ஆம் சுற்றுநிருபத்தின் படி நிலையான சொத்துப் பதிவேடு திகதிய 842 ஆம் இலக்க நிலையத்தால் பேணப்பட்டிருக்கவில்லை. சுற்றுநிருபம்
- (ii) 2002 நவம்பர் 28 ஆம் ரூபா 1,119,142 பெறுமதியான கணனிகளுக்காக திகதிய ஐஏஐ/2002/02 ஆம் தனியான பதிவேடு பேணப்பட்டிருக்கவில்லை. இலக்க சுற்றறிக்கை
- (ஈ) 2007 ஒக்தோபர் 02 ஆம் நிதிக்கூற்றுக்கள் பணிப்பாளர் சபையால் திகதிய பீஈஐ/45 ஆம் இலக்க அங்கீகரிக்கப்பட்டிராததுடன் கணக்குகள் தயாரிக்கும் பொது முயற்சிகள் பொறுப்புக்கூற்றும் நிதிக்கூற்றுக்களில்

சுற்றறிக்கை

குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

(உ) 2008 யூன் 26 ஆம் திகதிய
13/2008 ஆம் இலக்க பொது
நிருவாகச் சுற்றறிக்கை

நிலையத்தின் செயலாளர் நாயகத்திற்கு 2014 ஆம் ஆண்டின் போது ரூபா 28,685 தொகையான மேலதிக எரிபொருள் வழங்கப்பட்டிருந்ததுடன் மேலதிக எரிபொருளுக்காக பதிவேடொன்றைப் பராமரித்தல் மற்றும் அதற்காக முறையான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல் என்பன மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2014 திசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளால் ரூபா 5,585,849 ஆன பற்றாக்குறையாக இருந்ததுடன் முன்னைய ஆண்டில் இதற்கு எதிராக ரூபா 7,523,410 மிகையானமையால் நிதி விளைவுகளில் ரூபா 13,109,259 தொகையான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டின் போது கட்டிட வாடகை வருமானம் மற்றும் நிலையான வைப்புக்களுக்கான வட்டித்தொகை முறையே ரூபா 3,383,388 இனாலும் ரூபா 7,691,827 இனாலும் குறைவடைந்தமை மற்றும் ஆளணி வேதனங்கள், வழங்கல் மற்றும் தேவைப்பாடுகளின் செலவினம் முறையே ரூபா 2,901,443 இனாலும் ரூபா 1,358,369 இனாலும் அதிகரித்தமை இதற்காக விசேடமாகத் தாக்கமளித்திருந்தன.

4. செயற்பாடு மீளாய்வு

4.1 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

நிருவாக சபையின் முறையான அங்கீகாரமின்றி கீழே காட்டப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

- (அ) நாடக அரங்கேற்றலுக்காக அனுசரணை வழங்கும் வலயமொன்றை அமைப்பதற்காக மீளாய்வாண்டின் போது ரூபா 100,000 தொகை கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.
- (ஆ) ரூபா 21,500,000 கூட்டுத்தொகையான 04 நிலையான வைப்புக்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்னர் மாற்றப்பட்டமையால் கிடைக்கவேண்டிய வட்டியாக கணக்கீடு செய்யப்பட்ட ரூபா 233,801 தொகை நிறுவனத்தால் இழக்கப்பட்டிருந்தது.
- (இ) ஆரம்பத் திட்டத்திற்கு புறம்பாக நிர்மாணிக்கப்படுகின்ற 1000 சதுர அடிகளைக்கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்திற்காக மீளாய்வாண்டின் போது ரூபா 11,868,979 தொகை செலவிடப்பட்டிருந்தது.
- (ஈ) முறையான நியமனமின்றி புதிய கட்டிட நிர்மாண நடவடிக்கைகளுக்காக மதியுரையாளரொருவர் நியமிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டின் போது ரூபா 2,295,703 தொகை கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கட்டிடத்திற்காக ஆண்டின் போது செய்யப்பட்ட செலவினத்தில் 19 சதவீதம் இந்த மதியுரையாளருக்கு செலுத்தப்பட்ட கொடுப்பனவாக இருந்தமை கணக்காய்வின் போது மேலும் அவதானிக்கப்பட்டது.

4.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2014 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட பாதீடு, கொள்வனவுத் திட்டம் மற்றும் செயல்நடவடிக்கைத் திட்டம் என்பன நிருவாக சபையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) 2014 ஆகஸ்ட் 27 அந் திகதி ரூபா 599,075 தொகை செலவிட்டு நிலத்திற்கான அளவிடைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரை காணி மற்றும் கட்டிடத்தைப் பிரித்து இனங்காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

4.3 இனங்காணப்பட்ட நடடம்

நிலையத்தால் நடாத்தப்படுகின்ற சிற்றுண்டிச்சாலைக்காக மீளாய்வாண்டின் போது ரூபா 3,812,072 தொகை செலவிடப்பட்டிருந்ததுடன் கிடைத்த வருமானம் ரூபா 1,950,632 ஆகும். அதன் படி சிற்றுண்டிச்சாலை நடாத்திச் செல்லப்பட்டதால் ரூபா 1,861,440 தொகையான நட்டமொன்று நிலையத்திற்கு ஏற்பட்டிருந்தமை கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.

4.4 பதவியணியினர் நிருவாகம்

2003 யூன் 02 ஆம் திகதிய பீஈ/12 ஆம் இலக்க சுற்றறிக்கையின் 9.3.1 ஆம் பந்தியின் பிரகாரம் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறையொன்று இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதும் ஊழியர்களைச் சேர்க்கும் நடைமுறையொன்று நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 பாதீடுக் கட்டுப்பாடு

கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு 2003 யூன் 02 ஆம் திகதிய பீஈ/12 ஆம் இலக்க சுற்றறிக்கையின் 5.2 ஆம் பந்தியின் மாதிரியின் பிரகாரம் தயாரிக்கப்பட்டிருக்காததுடன் பாதீடு செய்யப்பட்ட செலவினம் மற்றும் உள்ளபடியான செலவினங்களுக்கிடையே 34 சதவீதம் தொடக்கம் 668 சதவீதம் வரையான வீச்சில் முரண்கள் காணப்பட்டமையால் பாதீடு ஆக்கபூர்வமான நிதிக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்படாதிருந்தமை அவதானிக்கப்பட்டது.

5.2 ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தல்

2011 ஆம் ஆண்டின் பின்னர் நிலையத்தின் ஆண்டறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது நிலையத்தின் செயலாளர் நாயகத்தின்

கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள்
தொடர்பாக விசேட கவனம் கோரப்பட வேண்டும்.

- (அ) கணக்கீடு
- (ஆ) காசும் வங்கியும்
- (இ) உள்ளகக் கட்டுப்பாடு